



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

அதிகாரம் பெற்ற வெளியீடு

Publiée par Autorité

Published by Authority

எண்	} 9	புதுச்சேரி	செவ்வாய்க்கிழமை	2022 லு	மார்ச் மீ	1 ம
No.		Poudouchéry	Mardi	1	Mars	2022 (10 Phalguna 1943)
No.		Puducherry	Tuesday	1st	March	2022

பொருளடக்கம்

SOMMAIRES

CONTENTS

	பக்கம்		Page		Page
தொழில் நீதிமன்றத் தீர்ப்புகள் ..	144	Sentence arbitral du Travail de Tribunal.	.. 144	Award of the Labour Court ..	144
அரசு அறிவிக்கைகள் ..	152	Notifications du Gouvernement	.. 152	Government Notifications ..	152
ஒப்ப அறிவிப்புகள் ..	161	Avis d' appel d' offres	.. 161	Tender Notice ..	161
ஆபத்தான நிறுவனங்கள் ..	163	Etablissements dangereux	.. 163	Dangerous Establishments ..	163
சாற்றறிக்கைகள் ..	164	Annonces	.. 164	Announcements ..	164

- Ex.P9 — Xerox copy of the various Salary Bills (6 Nos.) issued by the respondent management to the 2nd petitioner.
- Ex.P10 — Xerox copy of the Identity Card issued by the ESIC to the 3rd petitioner *vide* I.P. No. 5518968760.
- Ex.P11 — Xerox copy of the various Salary Bills (3 Nos.) issued by the respondent management to the 3rd petitioner.
- Ex.P12 — Xerox copy of the Identity Card issued by the respondent to the 4th petitioner valid till 01-06-2012.
- Ex.P13 — Xerox copy of the Identity card issued by the ESIC to the 4th petitioner *vide* I.P. No. 5518705907.
- Ex.P14 — Xerox copy of the various Salary Bills (4 Nos.) issued by the respondent management to the 4th petitioner.
- Ex.P15 — Xerox copy of the Identity Card (2 Nos.) issued by the respondent to the 5th petitioner valid till 20-11-2008 and 30-03-2011.
- Ex.P16 — Xerox copy of the Identity Card issued by the ESIC to the 5th petitioner *vide* I.P. No. 17501708.
- Ex.P17 — 01-06-2011 Xerox copy of the Appointment Order issued by the respondent management to the 5th petitioner.
- Ex.P18 — Xerox copy of the various Salary Bills (6 Nos.) issued by the respondent management to the 5th petitioner.
- Ex.P19 — Xerox copy of the Identity Card issued by the respondent to the 6th petitioner valid till 31-03-2012.
- Ex.P20 — Xerox copy of the Identity Card issued by the ESIC to the 6th petitioner *vide* I.P. No. 5518828197.

- Ex.P21 — Xerox copy of the various Salary Bills (2 Nos.) issued by the respondent management to the 6th petitioner.
- Ex.P22 — 26-10-2015 Dispute raised by the petitioners before the Labour Officer (Conciliation), (6 Nos.).

List of respondent's witnesses: NIL

List of respondent's exhibits: NIL

R. BHARANIDHARAN,
Presiding Officer,
Industrial Tribunal-cum-
Labour Court, Puducherry.

புதுச்சேரி அரசு

இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை

[அரசு ஆணை பலவகை எண் 148/இசநி./கோ.4/2021-676,
புதுச்சேரி, நாள் 2021 (வருப) டிசம்பர் மீ 27 வ]

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், முத்தியால்பேட்டை, முத்தைய முதலியார்பேட்டை, அருள்மிகு ஸ்ரீ ஜெயங்கொண்ட விநாயகர் தேவஸ்தானத்திற்கு, அரசு ஆணை பலவகை எண் 23/இசநி./கோ.4/2005-06, நாள் 11-08-2005-ன் மூலம் அமைக்கப்பட்ட அறங்காவலர் வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட திருக்கோயிலை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, மேற்கூறிய திருக்கோயிலுக்கு பின்வரும் ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது:-

திருவாளர்கள் :

- (1) பழனி அடைக்கலம், . . . தலைவர்
த/பெ. முத்துக்கருப்பன்,
எண் 115, முத்தையமுதலியார் தெரு,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி.
- (2) மண்ணாங்கட்டி (எ) ராமலிங்கம், . . . துணைத்
த/பெ. செல்வராஜ், . . . தலைவர்.
எண் 02, மாணிக்கவாசகர் வீதி,
விஸ்வநாதன் நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.
- (3) வைத்தியநாதன், . . . செயலாளர்
த/பெ. பழனிசாமி,
எண் 02, அருணகிரி செட்டி தெரு,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி.

(4) வைத்தியலிங்கம், . . . பொருளாளர்
த/பெ. அண்ணாமலை,
எண் 13, லோகமுத்து மாரியம்மன்
கோயில் தெரு, முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.

(5) திருமதி சரோஜா, . . . உறுப்பினர்
க/பெ. சுப்ரமணி,
எண் 09, கீழசவராயப்பேட்டை,
எம். ஜி. ரோடு, முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியம் உடனடியாக திருக்கோயிலின் நிர்வாகத்தை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், பதவி விலகும் அறங்காவலர் வாரியத்திடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்க கடைப்பிடிக்கவாளாவர், மேலும், நிர்வாகத்தினர் கடைபிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர் வாருதல் மற்றும் சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுத்தல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகளை மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவூலகத்துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

(v) சிறப்பு அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி தனது கடமைகளையும், பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள், 1975, பிரிவு 5-ன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு, வாரியத்தை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

அ. சிவசங்கரன்,
அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

GOVERNMENT OF PUDUCHERRY
**INDUSTRIAL DEVELOPMENT (POWER)
DEPARTMENT**

(G.O. Ms. No. 04, Puducherry, dated 31st January 2022)

ORDER

Sanction of the Hon'ble Lieutenant-Governor, is hereby accorded for constitution of District Electricity Committee, one for Puducherry District comprising of Puducherry, Mahe and Yanam regions and another for Karaikal District for the implementation of Revamped Distribution Sector Scheme (RDSS) in the Union territory of Puducherry, in accordance with sub-section (4) of the section 166 of the Electricity Act, 2003.

2. The Committee shall meet periodically at the District Headquarters at least once in three months to review and coordinate overall development of power supply infrastructure in the District in accordance with the Scheme of the Government with the following functions:

(a) To review the development of Sub-transmission and Distribution Network including regular operations and maintenance of network-identifying further areas where strengthening is needed.

(b) To review the impact of the works on quality of power supply and consumer satisfaction and ensure promotion of energy efficiency and energy conservation.

(c) To review the Complaints and Grievances Redressal System.

(d) The Convenor shall issue the minutes of the meeting.

(e) The Member-Secretary should ensure that the requisite meetings take place and quarterly report sent to the Nodal Agency.

3. The Composition of the District Level Electricity Committee is as follows:

I. DISTRICT ELECTRICITY COMMITTEE

**FOR PUDUCHERRY DISTRICT COMPRISING OF
PUDUCHERRY, MAHE AND YANAM REGIONS**

- (a) Hon'ble Minister of Electricity . . . Chairperson
(b) Hon'ble Member of Parliament . . . Co-chairperson
(Lok Sabha).
(c) Hon'ble Member of Parliament . . . Co-chairperson
(Rajya Sabha).
(d) Secretary to Government (Power) . . . Convenor

- (e) District Collector, Puducherry . . Co-convenor
 (f) Director, . . Member
 Local Administration Department.
 (g) MLAs of the District . . Member (s)
 (h) Head of the Electricity Department, . . Member
 Puducherry.
 (i) Jurisdictional Superintending . . Member-
 Engineer of Electricity Department. Secretary.

II. DISTRICT ELECTRICITY COMMITTEE FOR KARAIKAL

- (a) Hon'ble Minister of Electricity . . Chairperson
 (b) Hon'ble Member of Parliament . . Co-chairperson
 (Lok Sabha).
 (c) Hon'ble Member of Parliament . . Co-chairperson
 (Rajya Sabha).
 (d) Secretary to Government (Power) . . Convenor
 (e) District Collector, Karaikal. . . Co-convenor
 (f) Director, . . Member
 Local Administration Department.
 (g) MLAs of the District . . Member (s)
 (h) Head of the Electricity Department, . . Member
 Puducherry.
 (i) Jurisdictional Superintending . . Member-
 Engineer of Electricity Department. Secretary.

4. This issues with the concurrence of the Finance Department *vide* their I.D.No. 968/FC/FD/F3/2021-22, dated 20-01-2022.

(By order)

S. MURUGESAN,

Under Secretary to Government (Power).

புதுச்சேரி அரசு

இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை

[அரசு ஆணை பலவகை எண் 03/இசநி./கோ.2/2022/674,

புதுச்சேரி, நாள் 2022 (வரு) பிப்ரவரி 02 வ]

ஆணை

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வட்டாரம், கோட்டுச்சேரி கொம்பியூன், வரிச்சிக்குடி, அருள்மிகு வரதராஜப் பெருமாள், அருள்மிகு அகத்தீஸ்வரசுவாமி ஆலயத்திற்கு அரசு ஆணை பலவகை எண் 76/இசநி./கோ.2/2018, நாள் 25-10-2018-ன் மூலம் ஓர் அறங்காவலர் வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. மேலும், ஆலயத்தை செம்மையாக நிர்வகிக்கும் பொருட்டு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைத்து நிர்வகிப்பது இன்றியமையாதது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4(1)-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வட்டாரம், கோட்டுச்சேரி கொம்பியூன், வரிச்சிக்குடி, அருள்மிகு வரதராஜப் பெருமாள், அருள்மிகு அகத்தீஸ்வரசுவாமி ஆலயத்திற்கு, பின்வரும் ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது:-

திருவாளர்கள் :

- (1) G. செந்தில்வேல், . . தலைவர்
 த/பெ. கணேசமூர்த்தி,
 எண் 38, பெருமாள் கோயில் தெரு,
 வரிச்சிக்குடி, காரைக்கால்.
 (2) G. ரவிச்சந்திரன், . . துணைத்
 த/பெ. கௌரிநாதன், தலைவர்
 எண் 74, பெருமாள் கோயில் தெரு,
 வரிச்சிக்குடி, காரைக்கால்.
 (3) R. ராஜேஷ், . . செயலாளர்
 த/பெ. ராஜேந்திரன்,
 எண் 7, சிவன் கோயில் தெரு,
 புவம், காரைக்கால்.
 (4) G. ராஜேந்திரன், . . பொருளாளர்
 த/பெ. கோபால்சாமி,
 எண் 11, K.K. அக்ரகாரம்,
 வரிச்சிக்குடி, காரைக்கால்.
 (5) திருமதி R. மாலா, . . உறுப்பினர்
 க/பெ. ராஜேந்திரன்,
 எண் 50, வ.உ.சி. நகர்,
 வரிச்சிக்குடி, காரைக்கால்.

4. புதிய அறங்காவலர் வாரியம் உடனடியாக திருக்கோயில் நிருவாகத்தை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் பதவி விலகும் சிறப்பு அதிகாரியிடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் இயற்றப்பட்ட விதிகளுக்குட்பட்டு, அறங்காவலர் வாரியம் திருக்கோயிலை நிர்வகிக்கக் கட்டமைக்கப்பட்டது ஆகும். மேலும், நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுத்தல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவூலகத் துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்யவேண்டும்.

(v) சிறப்பு அதிகாரியின் கடமைகளையும், பொறுப்புகளையும் இந்து சமய ஆலய விதிகள், 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு வாரியத்தை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரியம்/வாரிய உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

அ. சிவசங்கரன்,

அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை

(அரசு ஆணை பலவகை எண் 04/இசநி/கோ.4/2022-675,
புதுச்சேரி, நாள் 2022 (நடுப) பிப்ரவரி 17^{ம்} 02 வ)

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர், அருள்மிகு அங்காளபரமேஸ்வரி தேவஸ்தானத்திற்கு, அரசு ஆணை பலவகை எண் 39/இசநி./கோ.4/2017, நாள் 20-12-2017-ன் மூலம் அமைக்கப்பட்ட அறங்காவலர் வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இவ்வறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

2. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட திருக்கோயிலை நிர்வகிப்பதற்கு ஓர் புதிய அறங்காவலர் வாரியம் அமைக்க வேண்டியது இன்றியமையாததாகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, மேற்கூறிய திருக்கோயிலுக்கு பின்வரும் ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் புதிய அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது:-

திருவாளர்கள் :

- (1) சங்குநாதன், . . . தலைவர்
த/பெ. பாண்டூரங்கன்,
எண் 19, அங்காளம்மன் கோயில் வீதி,
அங்காளம்மன் நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.

- (2) பலராமன், . . . துணைத்
த/பெ. பாலகிருஷ்ணன்,
எண் 07, 3-ஆவது குறுக்குத் தெரு,
அங்காளம்மன் நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.

- (3) சிவகுமார், . . . செயலாளர்
த/பெ. முருகேசன்,
எண் 44, அங்காளம்மன் கோயில் வீதி,
அங்காளம்மன் நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.

- (4) வெங்கடேசன், . . . பொருளாளர்
த/பெ. ராஜசேகரன்,
எண் 15, 4-ஆவது தெரு,
அங்காளம்மன் நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.

- (5) திருமதி கனகவள்ளி, . . . உறுப்பினர்
க/பெ. வாசுதேவன்,
எண் 5, கடலோரம் (தெற்கு),
சோலை நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி.

4. புதிய அறங்காவலர் வாரியம் உடனடியாக திருக்கோயில் நிர்வாகத்தை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், பதவி விலகும் அறங்காவலர் வாரியத்திடமிருந்து ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்க கடமைப்பட்டவர்களாவர், மேலும், நிர்வாகத்தினர் கடைபிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் சொந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர் வாருதல் மற்றும் சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுதல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகளை மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவூலகத்துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்ய வேண்டும்.

(v) சிறப்பு அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி தனது கடமைகளையும், பொறுப்புகளையும், இந்து சமய ஆலய விதிகள், 1975, பிரிவு 5-ன் படி செவ்வனே நிறைவேற்றுதல் வேண்டும்.

6. அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு, வாரியத்தை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரியம்/வாரிய உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

அ. சிவசங்கரன்,
அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை

(அரசு ஆணை பலவகை எண் 08/இசநி./கோ.3/2022/680,
புதுச்சேரி, நாள் 2022 வருபு பிப்ரவரி மீ 09 உ.)

ஆணை

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்பூன், திருக்காஞ்சி, அருள்மிகு ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானம் அரசு ஆணை பலவகை எண் 06/இசநி./கோ.3/2011, நாள் 21-07-2011-ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசு ஆணை மூலம் நியமிக்கப்பட்ட திரு. ச. சீத்தாராமன், த/பெ. இராமச்சந்திரன் அவர்களால் சிறப்பு அதிகாரி என்கிற நிலையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேவஸ்தானத்தை செம்மையாக நிர்வகிக்கும் பொருட்டு ஒரு புதிய நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டியது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

2. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 9-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி, வில்லியனூர், சார்பு ஆட்சியர் (வருவாய்), தெற்கு அலுவலகத்தில் மேல்நிலை எழுத்தராக பணிபுரியும் திரு. சதிஷ், த/பெ. விஜயன் என்பவரை புதுச்சேரி, திருக்காஞ்சி, அருள்மிகு ஸ்ரீ காமாட்சி, ஸ்ரீ மீனாட்சி சமேத ஸ்ரீ கெங்கவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சம்பளம் பெறா நிர்வாக அதிகாரியாக இதன் மூலம் நியமனம் செய்யப்படுகிறார்.

3. திரு. சதிஷ், த/பெ. விஜயன் அவர்கள் புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம், 1972-ன் படி மேற்கூறிய தேவஸ்தானத்தின் கௌரவ நிர்வாக அதிகாரிக்கு உண்டான பொறுப்புகளை உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டு, அரசுத் துறையில் தான் வகிக்கும் பதவிக்கு கூடுதலாகவும், 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிலையங்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்கவும், மேற்படி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை கவனித்து வரவேண்டும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

அ. சிவசங்கரன்,
அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

புதுச்சேரி அரசு

இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை

(அரசு ஆணை பலவகை எண் 07/இசநி./கோ.4/2022/677,
புதுச்சேரி, நாள் 2022 வருபு பிப்ரவரி மீ 10 உ.)

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், முருங்கப்பாக்கம், அருள்மிகு திரௌபதியம்மன் தேவஸ்தானம், அரசு ஆணை பலவகை எண் 57/இசநி./கோ.4/2018, நாள் 08-05-2018-ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசு ஆணை மூலம் நியமிக்கப்பட்ட திரு. S. காமராஜ் [MTS (PW), Office of the Executive Engineer, Special Buildings Division-I, Public Works Department, Puducherry], அவர்கள் நிர்வாக அதிகாரியாக நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தனது பதவியை 08-07-2021 அன்று இராஜினாமா செய்துவிட்டபடியால், தேவஸ்தானத்தை செம்மையாக நிர்வகிக்கும் பொருட்டு ஒரு புதிய நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டியது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

2. எனவே 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 9-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி, பொது பணித்துறையில் நிர்வாகப் பிரிவில் பல்நோக்கு பணியாளராக பணிபுரியும் திரு. ஆறுமுகம், த/பெ. சின்னதம்பி என்பவரை புதுச்சேரி, முருங்கப்பாக்கம், அருள்மிகு திரௌபதியம்மன் தேவஸ்தானத்திற்கு நிர்வாக அதிகாரியாக இதன் மூலம் நியமனம் செய்யப்படுகிறார்.

3. திரு. சி. ஆறுமுகம் அவர்கள் புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம், 1972-படி மேற்கூறிய தேவஸ்தானத்தின் கௌரவ நிர்வாக அதிகாரிக்கு உண்டான பொறுப்புகளை உடனடியாக பொறுப்பேற்றுக்கொண்டு, அரசுத் துறையில் தான் வகிக்கும் பதவிக்கு கூடுதலாகவும், 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி இந்து சமய நிலையங்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்கு இணங்கவும், மேற்படி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை கவனித்து வரவேண்டும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

அ. சிவசங்கரன்,
அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

GOVERNMENT OF PUDUCHERRY
CHIEF SECRETARIAT
(HIGHER AND TECHNICAL EDUCATION)

(G.O.Ms.No. 03, Puducherry, dated 10th February 2022)

ORDER

The Lieutenant-Governor, Puducherry, is pleased to extend the tenure of the following First Council of Puducherry State Higher Education Council (PSHEC) constituted under the Centrally Sponsored Scheme (CSS) Rashtriya Uchchar Shiksha Abhiyan (RUSA)

for a further period of one year from 15-12-2021 or till the Statutory Council is constituted after enactment of PSHEC Act, whichever is earlier :-

- (1) Hon'ble Minister for Higher . . Chairman Education.
- (2) Secretary to Government . . Vice- (Higher Education). Chairman
- (3) Director of Higher and Technical . . Member Education, Puducherry/State Project Director.
- (4) Dr. E.M. Rajan, Former Principal, . . Member Tagore Government Arts College, Puducherry (Representative of Academician and Social Scientist).
- (5) Dr. M.P. Ramanujam, Retired . . Member Professor of Botany, Kanchimamunivar Government Institute for Postgraduate Studies and Research, Puducherry (Representative of Scientist-cum-Environmentalist).
- (6) Rev. Fr. Dr. Paul, Principal, . . Member Pope John Paul College of Education, Puducherry (Representative of Academician and Educationist).
- (7) Dr. K.A. Gunasekaran, Retired . . Member Professor of Performing Arts, Pondicherry University, Puducherry (Representative of Arts and Culture).
- (8) Thiru Sriram Subramanya, . . Member Managing Director and Chief Executive Officer, Integra Software Services Private Limited, Puducherry (Representative of Industrialist).
- (9) Principal, Arignar Anna . . Member Government Arts College, Karaikal (Representative of Academician and Karaikal region).
- (10) Principal, Mahatma Gandhi . . Member Government Arts College, Mahe (Representative of Academician and Mahe region).
- (11) Principal, Dr. S.R.K. Government . . Member Arts College, Yanam (Representative of Academician and Yanam region).

- (12) Dr. K. Muthuchezhian, Former, . . Member Vice-Chancellor and Director of Madurai Kamaraj University, Madurai (Representative of Vice-Chancellor of State University).
- (13) Director, Kanchimamunivar . . Member Government Institute for Postgraduate Studies and Research (Autonomous), Puducherry (Representative of Autonomous College).
- (14) Principal, Pondicherry . . Member Engineering College, Puducherry (Representative of Affiliated College-Engineering).
- (15) Principal, Karaikal Polytechnic . . Member College, Karaikal (Representative of Affiliated College-Polytechnic).
- (16) Government of India Nominee . . Member
- (17) Dr. S. Mohandoss, Retired Associate . . Member-Professor, Tagore Government Secretary. Arts and Science College, Puducherry.
- (18) Deputy/Under Secretary to . . Co-opted Government (Finance), Puducherry. Member
- (19) Chief Engineer, Public Works . . Co-opted Department, Puducherry. Member
- (20) Principal, Perunthalaivar Kamarajar . . Co-opted College of Education, Karaikal. Member

2. The powers and functions of the above Puducherry State Higher Education Council (PSHEC), will be as enumerated in the G.O.Ms.No. 122, dated 15-12-2014 of the Chief Secretariat (Education), Puducherry.

(By order of the Lieutenant-Governor)

M.V. HIRAN,
Under Secretary to Government
(Higher and Technical Education).

புதுச்சேரி அரசு

இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃபு துறை

(அரசு ஆணை பலவகை எண் 10/இசநி./கோ.4/2022/691,
புதுச்சேரி, நாள் 2022 வருட சிப்ரவரி மீ 14 உ.)

ஆணை

புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், தேங்காய்திட்டி, அருள்மிகு வரசித்தி விநாயகர் தேவஸ்தானம், அரசு ஆணை பலவகை எண் 81/இசநி./கோ.4/2018, நாள் 20-02-2019-ன்

மூலம் நியமிக்கப்பட்ட திரு. சீ. மதிஒளி, த/பெ. சீத்தாராமன் (மேற்பார்வையாளரார், பாண்டிச்சேரி கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், புதுச்சேரி) அவர்களால் சிறப்பு அதிகாரி என்கிற நிலையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

2. மேலும், ஆலயத்தை செம்மையாக நிர்வகிக்கும் பொருட்டு இச்சிறப்பு அதிகாரிக்குப் பதிலாக மேற்கூறிய திருக்கோயிலுக்கு ஓர் அறங்காவலர் வாரியம் அமைத்து நிர்வகிப்பது இன்றியமையாதது என்று அரசால் கருதப்படுகிறது.

3. எனவே, 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 4(1)-ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்தி, புதுச்சேரி மாநிலம், புதுச்சேரி வட்டாரம், தேங்காய்தீட்டு, அருள்மிகு வரசித்தி விநாயகர் தேவஸ்தானத்திற்கு பின்வரும் ஐந்து நபர்களைக் கொண்ட ஓர் அறங்காவலர் வாரியத்தை அரசு உடனடியாக அமைக்கிறது:-

திருவாளர்கள்:

- | | | |
|---|----|-------------------|
| (1) ச. புவராகவன்,
த/பெ. சண்முகவேல்,
எண் 2, மேட்டுத்தெரு,
தேங்காய்தீட்டு, முதலியார்பேட்டை,
புதுச்சேரி. | .. | தலைவர் |
| (2) சு. பட்டாபிராமன்,
த/பெ. சுவாமிக்கண்ணு,
எண் 30, பிள்ளையார் கோயில் தெரு,
தேங்காய்தீட்டு, முதலியார்பேட்டை,
புதுச்சேரி. | .. | துணைத்
தலைவர். |
| (3) பெ. பிரேம்குமார்,
த/பெ. பெருமாள்,
எண் 29, பொதிகை தெரு, புதுநகர்,
தேங்காய்தீட்டு, முதலியார்பேட்டை,
புதுச்சேரி. | .. | செயலாளர் |
| (4) பெ. சிவஞானம்,
த/பெ. பெரியசாமி,
எண் 10, பிள்ளையார் கோயில் தெரு,
தேங்காய்தீட்டு, முதலியார்பேட்டை,
புதுச்சேரி. | .. | பொருளாளர் |
| (5) திருமதி கு. வெள்ளையம்மாள்,
க/பெ. குப்புசாமி,
எண் 07, 3-ஆவது குறுக்குத் தெரு,
வடக்குத் தெரு, தேங்காய்தீட்டு,
புதுச்சேரி. | .. | உறுப்பினர் |

4. புதிய அறங்காவலர் வாரியம் உடனடியாக திருக்கோயில் நிர்வாகத்தை அதன் அசையும், அசையாச் சொத்துக்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் பதவி விலகும் சிறப்பு அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

5. 1972-ஆம் ஆண்டு, புதுச்சேரி, இந்து சமய நிறுவனங்கள் சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு, அறங்காவலர் வாரியத்தினர் திருக்கோயிலை நிர்வகிக்கக் கடமைப்பட்டவர்களாவர். மேலும், நிர்வாகத்தினர் கடைப்பிடிக்கவேண்டிய சில முக்கிய பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(i) கோயிலுக்குச் செந்தமான காலி மனைகள், கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் கோயில் குளங்களை தூர்வாருதல்/சுத்தம் செய்தல் இவைகளை உள்ளடக்கிய ஒரு ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தல் வேண்டும்.

(ii) நன்கொடையாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை நிறைவேற்ற முழு மூச்சுடன் ஈடுபடுத்தல் வேண்டும்.

(iii) ஒவ்வொரு வருடத்திற்குமான உத்தேச வரவு, செலவு கணக்குகள் மார்ச் மாத காலத்திற்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

(iv) கோயில் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரித்தல் மற்றும் அக்கணக்கினை ஆண்டுக்கு ஒருமுறை கணக்கு மற்றும் கருவிலகத் துறை மூலம் தணிக்கை செய்தலை உறுதி செய்யவேண்டும்.

(v) அறங்காவலர் வாரியத்தினர் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும், இந்து சமய ஆலய விதிகள் 1975-ன் பிரிவு 5-இன் படி செவ்வனே நிறைவேற்றுவதல் வேண்டும்.

6. புதிய அறங்காவலர் வாரியத்தின் பதவிக்காலம் இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இதற்கிடையில் அரசு வாரியத்தை/வாரிய உறுப்பினர்களை நீக்கினால் தவிர அல்லது தகுதி இழக்கச் செய்தால் தவிர அல்லது வாரிய உறுப்பினர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யுங்கால் அவர்களின் இராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டால் தவிர, வாரியம்/வாரிய உறுப்பினர்கள் பதவியில் இருப்பதாகக் கருதப்படும்.

(துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி)

அ. சிவசங்கரன்,
அரசு சார்புச் செயலர் (கோயில்கள்).

GOVERNMENT OF PUDUCHERRY
CHIEF SECRETARIAT
(HIGHER AND TECHNICAL EDUCATION)
(G.O. Ms. No. 04, Puducherry, dated 15th February 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Dr. R. Nirmala, Associate Professor of Tamil, Kanchi Mamunivar Government Institute for Postgraduate Studies and Research, Puducherry, shall retire on the afternoon of 28-02-2022.

(By order)

M.V. HIRAN,
Under Secretary to Government
(Higher and Technical Education).

புதுச்சேரி அரசு

துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) அலுவலகம், காரைக்கால்

எண் 9771/மாசாஆ/காறை/95/2022.

அறிவிக்கை

[புதுச்சேரி நில மானிய விதி 1975, விதி 60(iii)-ன் கீழ்]

புதுச்சேரி அரசால் தங்களுக்கு ஒப்படை செய்யப்பட்ட கீழ்காணும் நிலவிவரங்களுடைய இடத்தில் தாங்கள் வீடு கட்டாமலோ அல்லது குடியிருக்காமலோ இருப்பதன் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட நில ஒப்படை ஆணையில் காணப்படும் நிபந்தனை (2)-ஐ தாங்கள் கடைபிடிக்காததை அறியவும்.

வரிசை எண்	ஒப்படை பெற்றவரின் பெயர் மற்றும் முகவரி	மறு/நகர அளவை எண்	நிலத்தின் பரப்பளவு	நில ஒப்படை ஆணை எண்
(1)	(2)	(3)	(4)	(5)
			ஹெ. ஆ. சா.	
எண் 14. கீழ்காசாசாடி வருவாய் கிராமம்				
1	திரு. சக்திவேல், த/பெ. ராமு, திருமதி. குணசெல்வி, க/பெ. சக்திவேல்.	83/14	0 00 99	118/93

ஆதலால், இவ்வறிவிப்பு கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தினை ஏன் அரசே திரும்ப எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்கான காரணங்களை இவ்வலுவலகத்திற்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக தாங்கள் கருத்து ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கீழ்க்கையொப்பமிட்டுள்ள அதிகாரியிடம் முறையிடலாம்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாங்கள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ தங்களது கருத்தைத் தெரிவிக்காவிடில், தங்களிடம் கருத்துக்கூற ஏதும் இல்லை எனக் கருதப்பட்டு இதற்கு மேல் எந்த அறிவிப்புமின்றி தங்களுக்கு வழங்கப்பட்ட நில ஒப்படை ஆணை ரத்து செய்யப்படும்.

காரைக்கால், 2022 வர்பு பிப்ரவரி மீ 15 வ.

மு. ஆதர்ஷ்,
துணை ஆட்சியர் (வருவாய்).

GOVERNMENT OF PUDUCHERRY

CHIEF SECRETARIAT
(HIGHER AND TECHNICAL EDUCATION)

(G.O. Ms. No. 05, Puducherry, dated 17th February 2022)

ORDER

In compliance with the directives issued by the Hon'ble Supreme Court of India, under Article 142 of the Constitution of India, in Writ Petition (Civil) No. 350 of 1993 in the matter of Islamic Academy of Education and Another Vs. State of Karnataka and Others, dated 14-08-2003, "Admission Committee" for overseeing the admission of candidates to various Professional Courses offered by the Unaided Private Professional Colleges functioning in the Union territory of Puducherry was constituted vide (1) G.O. Ms. No.41, dated 29-03-2004 of the Chief Secretariat (Education), Puducherry, (2) G.O. Ms. No. 45, dated 20-04-2004 of the Chief Secretariat (Education) Puducherry, (3) G.O. Ms. No. 63, dated 25-05-2006 of the Chief Secretariat (Education), Puducherry, (4) Order No. 11930/Edn. Sectt./E.3/2004, dated 12-03-2008 of Chief Secretariat (Education), Puducherry, (5) G.O. Ms. No. 50, dated 18-05-2012 of the Chief Secretariat (Education), Puducherry, (6) G.O. Ms. No. 51, dated 18-09-2013 of the Chief Secretariat (Education), Puducherry, (7) G.O. Ms. No. 96, dated 11-06-2014 of the Chief Secretariat (Education), Puducherry,

(8) G.O. Ms. No. 123, dated 18-12-2014 of the Chief Secretariat (Education), Puducherry, (9) G.O. Ms. No. 18, dated 19-07-2016 of the Chief Secretariat (Higher and Technical Education), Puducherry and (10) G.O. Ms. No. 01, dated 05-02-2020 of the Chief Secretariat (Higher and Technical Education), Puducherry. The Hon'ble Mrs. Justice S. Ramathilagam, retired Judge of the Hon'ble High Court of Judicature at Madras, who was appointed as the Chairman of Admission Committee *vide* G.O. Ms. No. 01, dated 05-02-2020 of the Chief Secretariat (Higher and Technical Education), Puducherry, has relinquished her charges from the post of Chairman of Admission Committee.

2. Therefore, on the recommendation of the Acting Chief Justice of the High Court of Judicature at Madras, the Lieutenant-Governor, Puducherry, is pleased to appoint Hon'ble Justice Thiru M. Jaichandren, Judge (Retired), High Court, Madras, as Chairman of the "Admission Committee" for a period of three years from the date of assumption of charges or till the necessity thereof ceases, whichever is earlier.

3. The terms and conditions/entitlements for the Chairman, Admission Committee are as specified below:

Sl. No.	Entitlements		
(a)	Term	Three years from the date of assumption of the charges or till the necessity thereof ceases, whichever is earlier.	
(b)	Particulars of sittings	<i>Honorarium</i>	<i>Sitting fees</i>
	8 sittings and above	₹ 40,000 per month.	₹ 3,500 per sitting.
	7 sittings and below	₹ 20,000 per month.	₹ 3,500 per sitting.
(c)	Accommodation	Free facility of temporary Government Accommodation in Guest House, during sittings.	
(d)	Travelling Allowance	Travelling Allowance or A/C Car will be provided during the sittings and for to and fro journeys between the place of residence and Puducherry. If, own car is utilised for the above purpose, the Chairman, Admission Committee, is entitled to claim the admissible mileage allowance for the road journey as applicable to the Judges of the High Court, Madras/as per rules in force.	
(e)	Pension or Gratuity	The Chairman, Admission Committee, shall not be entitled for pension or gratuity for his tenure in the Admission Committee.	
(f)	Daily Allowance	As applicable to the Judges, of the High Court, Madras, for each day.	

4. The Director of Higher and Technical Education, Puducherry, is declared as the Drawing and Disbursing Officer for the purpose of drawing the honorarium/entitlements of the Chairman and other expenses relating to the above-mentioned Admission Committee during its tenure.

5. The expenditure on the payment of Honorarium, Sitting Fees, other Allowances and Conveyance charges to the Chairman shall be debitable to the Head of Account "2203 - Technical Education -001- Direction and Administration 001(02) - Directorate of Higher and Technical Education - 001(02) Puducherry Region (28) Professional Services and (11) Domestic TE" in the budget.

6. This issues with the concurrence of the Finance Department *vide* their I.D No. 4427/FC/FD/F4/A4/2021-2022, dated 16-02-2022.

(By order of the Lieutenant-Governor)

M.V. HIRAN,
Under Secretary to Government
(Higher and Technical Education).

GOVERNMENT OF PUDUCHERRY
FINANCE DEPARTMENT

(G.O. Ms. No. 72/FD/F2/A2/2022,
Puducherry, dated 21st February 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru K. Muralidharan, Senior Accounts Officer, Central Office, Public Works Department, Puducherry, is admitted into retirement on the afternoon of 28-02-2022.

(By order)

K. GOVINDARAJAN,
Under Secretary to Government
(Finance).

GOVERNMENT OF PUDUCHERRY
FINANCE DEPARTMENT

(G.O. Ms. No. 73/FD/F2/A2/2022,
Puducherry, dated 21st February 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru A. Ravi, Senior Accounts Officer, Directorate of Accounts and Treasuries, Puducherry, is admitted into retirement on the afternoon of 28-02-2022.

(By order)

K. GOVINDARAJAN,
Under Secretary to Government
(Finance).

GOVERNMENT OF PUDUCHERRY
FINANCE DEPARTMENT

(G.O. Ms. No. 74/FD/F2/A2/2022,
Puducherry, dated 21st February 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Tmt. D. Rany, Junior Accounts Officer, Office of the Deputy Director (Sports and Youth Services), Puducherry, is admitted into retirement on the afternoon of 28-02-2022.

(By order)

K. GOVINDARAJAN,
Under Secretary to Government
(Finance).

GOVERNMENT OF PUDUCHERRY
FINANCE DEPARTMENT

(G.O. Ms. No. 75/FD/F2/A2/2022,
Puducherry, dated 21st February 2022)

NOTIFICATION

On attaining the age of superannuation, Thiru R. Mohankumar, Junior Accounts Officer, Buildings and Roads (North) Division, Public Works Department, Puducherry, is admitted into retirement on the afternoon of 28-02-2022.

(By order)

K. GOVINDARAJAN,
Under Secretary to Government
(Finance).

புதுச்சேரி அரசு

தலைமைச் செயலகம் (பணியாட்சியம்)

ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

புதுச்சேரி அரசு, தலைமைச் செயலகத்திற்குச் சொந்தமான கீழே குறிப்பிடப்பட்டுள்ள பழைய பொருட்களை விற்பதற்கு/ அப்புறப்படுத்துவதற்கு மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளின் வரவேற்கப்படுகின்றன.

ஒரு
கிலோவிற்கான
விலை

- | | |
|---------------------------------------|-------|
| (1) பழைய தமிழ் செய்தித்தாள்கள் | . . ₹ |
| (2) பழைய ஆங்கில செய்தித்தாள்கள் | . . ₹ |
| (3) பழைய தமிழ் மற்றும் ஆங்கில இதழ்கள் | . . ₹ |
| (4) கீழிந்த காசீதங்கள் | . . ₹ |
| (5) உடைந்த பொருட்கள்- | |
| (1) பிளாஸ்டிக் (முழுவதும்) | . . ₹ |
| (2) உலோகம் (முழுவதும்) | . . ₹ |

2. அரசுக்கு மூடி முத்திரையிடப்பட்ட உறையின்மேல் “பழைய செய்தித்தாள்கள், இதழ்கள், கீழிந்த காசீதங்கள் மற்றும் பழைய பொருட்கள் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி” என்று குறிப்பிட்டு, அரசு துணைச் செயலர் (பணியாட்சியம்), தலைமைச் செயலகம், புதுச்சேரி என்ற முகவரிக்கு வரும் 09-03-2022 அன்று நண்பகல் 12.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்கப்படவேண்டும். அவ்வாறு அனுப்பிப் பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் யாவும் அன்றைய தினமே மலை 4.00 மணிக்கு கீழே கையொப்பமிட்டுள்ள அதிகாரியின் அலுவலகத்தில் வந்திருக்கும் ஒப்பந்ததாரர்களின் முன்னிலையில் பிரிக்கப்படும்.

3. தேவை ஏற்படும் தருவாயில், நிர்ணயிக்கப்பட்ட அதிகப்பட்ச ஒப்பந்தப்புள்ளியிலிருந்து ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடத்தப்படும்.